

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

බ්‍රිලන්ත් සන්නායක තොරතුරු සංඛ්‍යාත මාධ්‍ය ව්‍යුහය

අංක 1985/5 - 2016 සැප්තැම්බර මස 19 වැනි සඳුදා - 2016.09.19

1985/5 ஆம் இலக்கம் - 2016 ஆம் ஆண்டு செத்தெழுப்பர் மாதும் 19 ஆந்திக்கு திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்துல்கள்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டம்

3 (2) ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்

திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நடைக் க அடிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (2) ஆம் பிரிவின் நியதிகளின்படி எனக்குரித்தாகச்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு அபிவிருத்தி செயல்நடைக் கங்கள் மற்றும் சர்வதேச வியாபாரம் என்னும் விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரான மலிக் சமரவிக்ரம ஆசிய நான், நிதி என்னும் விடயத்துக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் கலந்தாலோசனையுடன், இவ்வரிவித்துவில் மூலம் :-

- (1) அலைபாதுகாப்பு அலைதாங்கி, காணி மீட்பு, நிலச்சீராக்கம் அனைவடைவு, கடல்நீரைத் தொடுப்பதற்கான காஸ்வாய்கள், நாளத்தெருக்கள், பயன்பாடுகள் என்பவற்றை நிர்மாணிப்பதற்காக இரு கட்டங்களில் கொழும்பு போர்ட் சிட்டியின் அபிவிருத்திக்கானதும் ஏற்புடையற்பாலதான சட்டத்திற்கிணங்க வாங்குநர்களாக வரவுள்ளோருக்கு எவையேனும் குத்தகைப்பற்று உரிமைகளின் கீழாற்றுத்துக்கானதும் அல்லது குத்தகைக்கானதுமான கருத்திட்டத்தை, மேற்கூறப்பட்ட சட்டத்தின் நோக்கங்களுக்காகச் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக அடையாளங்காண்கின்றேன். இச்கருத்திட்டம் பின்வருவனமுலம் குறிப்பிடத்தக்க பொருளாதார, சமூக நன்மையை நாட்டுக்கு விளைவிக்கும்.

(i) அரசாங்கத்தின் அபிவிருத்திக் செயல்நுணுக்கத்தின்படி பொருளாதார அபிவிருத்தியில் அதியுச்ச முன்னுரிமை கொடுக்கப்படுகின்றதும், பராப்பளவில் இருநாற்றியறப்பத்தொன்பது ஹெக்டேயர்களைக் கொண்டதுமான (269 ஹெக்டேயர்) புதிய காணிப்பரப்பை உருவாக்கி கொழும்பு போர்ட் சிட்டியை அபிவிருத்தி செய்வதன் மூலமும்;

(ii) இலங்கை முதலீட்டுச் சபைக்கும் கருத்திட்டக் கம்பனிக்குமிடையே மூன்றாவது குறைநிரப்பு உடன்படிக்கை கையொப்பமிடப்படும் திகிதியிலிருந்து எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியினுள், (“கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுது”) வெளிநாட்டுச் செலாவணி உள்வருவதன் ஊடாகவும் மற்றும் ஆயிரத்து முந்நாற்றிமுப்பகுதேமூ மில்லியன் ஜக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட (ஜி. அ. நா. டொலர் 1,337 மில்லியன்) மொத்த முதலீட்டின் ஊடாகவும்;

(iii) இலங்கை மக்களுக்கான இயல்திறக் தொழில் தோற்றுவிப்பின் ஊடாகவும் அதன்விளைவாக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளின் ஊடாகவும்;



- (iv) மீட்டெட்டுக்கப்பட்ட காணியின் அபிவிருத்திக்காக இரண்டாந்றிலை வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும் ;அத்துடன்
- (v) கொழும்பு போர்ட் சிட்டியின் திட்டமிடப்பட்ட கொழும்பு இன்பர்நேஷனல் பினான்ஸ் சென்ட்டரை அபிவிருத்தி செய்வதன் மூலமும் அதன் விளைவாகத் தோற்றுவிக்கப்படக்கூடிய பாரிய வெளிநாட்டுச் சௌவனி மொத்தவரவின் மூலமும்.
- (2) சருத்திட்டக் கம்பனி, செக் போர்ட் சிட்டி கலம்போ (பின்றுவேட்) விமிட்டெற் ("சருத்திட்டக் கம்பனி") ஆகும். சருத்திட்டத்தின் அமூலாக்கலின் மற்றும் வர்த்தகத் தொழிற்பாடுகளின் தொடக்கத் திகதி, இலங்கை முதலீட்டுச் சபைக்கும் சருத்திட்டக் கம்பனிக்கும் இடையே மூன்றாவது குறைநிரப்பு உடன்படிக்கை கையொப்பமிடப்படும் திகதியிலிருந்து (8) ஆண்டுகளினாலுள்ளாதல் வேண்டும்.
- (3) மேற்கூறப்பட்ட சருத்திட்டத்தின் நோக்கங்களுக்காக, திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுழைக் குடியிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் நியதிகளின்படி, இவ்வழிவித்தலின் அட்டவணை I இல் தரப்பட்டுள்ள விலக்களிட்டுகள் சருத்திட்டக் கம்பனிக்கு ஏற்புடையனவாதல் வேண்டுமெனக் குறித்துரைக்கின்றேன்.
- (4) சருத்திட்டக் கம்பனியும் சருத்திட்டத்தின் பொறியியல், பெறுகை மற்றும் நிர்மாணம் என்பவற்றுக்கான ஒப்பந்தக்காரரான M/S செனா ஹாபர் என்ஜினியேரிங் கம்பனி விமிட்டெற்றும் "CHEC" M/S செனா கம்யூனிக்கேஷன்ஸ் கண்ஸ்றக்ஷன் கம்பனி விமிட்டெட்டின் துணைநிலைக் கம்பனிகளாகவுள்ளன. ஆகவால் திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுழைக் குடியிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் சீரீமே அட்டவணை II இல் மேலும் விபரமாக விவரிக்கப்பட்ட சலுகைகள் M/S செனா ஹாபர் என்ஜினியேரிங் கம்பனி விமிட்டெட்டனால் இச்சருத்திட்டத்தின் ஊடாக இலாபங்கள் தோற்றுவிக்கப்படுவதற்காகக் கருத்திட்ட அமூலாக்கற் காலப்பகுதிக்காக ஏற்புடையற்பாலனவாதல் வேண்டும்.

அட்டவணை I

(1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம்

(i) சுட்டினண்டுப் பருமான வரி :

சொல்லப்பட்ட சருத்திட்டத்திலிருந்தான செயற்பாடுகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இலாபங்களும் வருமானமும் மீது சருத்திட்டக் கம்பனியின் மீதான வருமான வரியை விதித்தல் தொடர்பாக 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகள், இருபத்தெந்து (25) ஆண்டுக்காலப்பகுதிக்கு ("வரி விலக்களிட்டுக் காலப்பகுதி") ஏற்புடையனவாதலாகாது.

சொல்லப்பட்ட வரி விலக்களிட்டுக் காலப்பகுதி, சருத்திட்டக் கம்பனி எந்த ஆண்டில் வரிவிதிக்கப்படற்பாலதான இலாபத்தை ஈட்டுகின்றதோ அந்த ஆண்டிலிருந்து அல்லது கருத்திட்டத்தின் நிர்மாணம் தொடங்கியதிலிருந்து ஆறு (06) ஆண்டுகளுக்குப் பின்னர், இவற்றுள் எது முன்னர் நிகழ்ச்சின்றதோ அப்பொழுது, 2015, மாசுச் 6 ஆந்திக்கும் 2016, ஒக்டோபர் 12 ஆந் திகதிக்கு இடையேயான காலப்பகுதி நீங்கலாக, தொடங்குதல் வேண்டும் ; பிந்திய திகதி, சருத்திட்டக் கம்பனிக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையே முத்திருத்தவர் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட திகதியாகவுள்ளது.

ஆயின், மேற்கூறப்பட்ட வரி விலக்களிட்டுக் காலப்பகுதி முடிவுற்ற பின்னர் சருத்திட்டக் கம்பனியின் இலாபங்களும் வருமானமும் தொடர்பிலான வருமானவரி, அப்போதைக்கு வலுவிலுள்ள உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்து நியதிகளின்படி செலுத்தப்படற்பாலதாதல் வேண்டும்.

(ii) பங்கிலாபங்கள் மீதான வரி

விலக்களிக்கப்பட்ட இலாபத்திலிருந்து பங்குதாரர்களுக்குப் பகிர்ந்துகளிக்கப்பட்ட பங்கிலாபங்கள், இருபத்தெந்து (25) ஆண்டுகளைக் கொண்ட சொல்லப்பட்ட வரி விலக்களிட்டுக் காலப்பகுதியின் போதும் அதன்பின்னர் ஓர் (01) ஆண்டின்போதும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(iii) பிடித்துவைத்தல் வரி

சருத்திட்டக் கம்பனி, பின்வருவனவற்றின் மீது பிடித்துவைத்தல் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும் ;

- (அ) மூலதனச் செலவினத்துக்காக எடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன்களின் மீதான வட்டியின் மீதும் ஆலோசகர்களுக்குச் செலுத்தப்பட்ட தொழில்நுட்பக் கட்டணங்களின் மீதும்;

(ஆ) முகாமைத்துவக் கட்டணங்களின் மீதும் அரசரிமைப்படனக் கொடுப்பனவுகளின் மீதும், ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய விதிப்பணவுகளின் மொத்தம், முழுமொத்தத் தொழிற்பாட்டு அரசிறையின் மூன்று சதவீதத்தை (3%) விஞ்சுதலாகாது;

(இ) சந்தைப்படுத்தற் கட்டணங்களின் மீதும்; ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய கட்டணங்களின் மொத்தம், முழுமொத்தத் தொழிற்பாட்டு அரசிறையின் ஒன்று தசம் ஜந்து சதவீதத்தை (1.5%) விஞ்சுதலாகாது; அத்துடன்

(ஈ) ஊக்குவிப்பு முகாமைத்துவக் கட்டணங்களின் மீது; ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய கட்டணங்களின் மொத்தம்; முழுமொத்தத் தொழிற்பாட்டு இலாபத்தின் பத்து சதவீதத்தை (10%) விஞ்சுதலாகாது.

கருத்திட்டக் கம்பெனியின் வெளிநாட்டுப் பணியாட்டொகுதியினர், கொடுக்கப்பட்ட ஏதேனும் நேரத்தில் அதிகப்படச் எண்ணிக்கையினராக முப்பது (30) ஊழியர்களுக்கமைய இச்சலுகை ஏற்படையதாதல் வேண்டுமென்ற மட்டுப்பாட்டுக்கமைவாக உழைக்கும் போது செலுத்தும் வரியை (PAYE) செலுத்துவதிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய உச்சவராம்புக்கமைய, இவ்விலக்கனிப்பு, கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின் போது வெளிநாட்டுக் கருத்திட்ட அமுலாக்கற் பணியாட்டொகுதியினருக்கும் கருத்திட்டத்தின் வர்த்தகத் தொழிற்பாடுகள் தொடங்கும் திசையிலிருந்து பத்து (10) ஆண்டுகாலப்பகுதிக்காக வெளிநாட்டுக் கருத்திட்டத் தொழிற்பாடுசார் பணியாட்டொகுதியினருக்கும் சிடைக்கக்கூடியதாகும். ஆயின், எவ்வாறாயினும், பத்து (10) ஆண்டுகளை விஞ்சகின்ற காலப்பகுதிக்காகத் தனி ஊழியரைவருக்கும் இவ்விலக்கனிப்பு வழங்கப்படுதலாகாது. மேலும், கருத்திட்டக் கம்பனி, அதியுச்ச முயற்சிகள் என்ற அடிப்படையில் வெளிநாட்டுப் பணியாட்டொகுதியினருக்குப் பதிலாக உள்நாட்டு ஊழியர்களைப் படிப்படியாக மாற்றியீ செய்வதற்குத் தேவைப்படுத்தப்படுதல் வேண்டும்.

- (2) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதிவரி (VAT) சட்டம்

இலங்கை முதலீட்டுச் சட்டமினால் அங்கீர்க்கப்பட்டவாறு கருத்திட்டத்தை அமுலாக்குவதற்காகத் தேவைப்பட்ட கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் எல்லா இந்தசூழத்தினாலும் கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் அல்லது சேவைகளின் உள்நாட்டுக் கொள்வனவுக்கான், எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின் போது சேர்பெறுமதிவரிக் கொடுப்பனவிலிருந்து (VAT) விலக்களிக்கப்படுதல் வேண்டும். எவ்ரேனும் ஒப்பந்தக்காரர் அல்லது கருத்திட்டத்துக்கு, அத்தகைய ஒப்பந்தக்காரருக்கு வழங்குகின்ற ஒரு கீழொப்பந்தக்காரர், (VAT) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டவாறு பின்போடுகலுக்கு உரித்துடையவராவார.

கருத்திட்டக் கம்பனி, கருத்திட்ட அமுலாக்கந் காலப்பகுதி முடிவடைவதன் மேல் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கு, (VAT) சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு (VAT) கொடுப்பானவுக்கு உட்பட்டதாகுல் வேண்டும்.

ஆயின், எவ்வாறாயினும், ஏற்படுத்தயற்பாலதான் சட்டத்துக்கிணங்கசுக் கருத்திட்டக் கம்பனிக்கு அல்லது கருத்திட்டக் கம்பனியினால் வாங்குநர்களாக வரவுஞானோருக்கு எவ்வயேனும் துத்தகைப்பற்ற உரிமைகளின் கைமாற்றகை அல்லது குத்தகைய (VAT) கொடுப்பனவிலிருந்து விலக்கனிக்கப்படுகிற வேண்டும்.

கருத்திட்டக் கம்பனி, எட்டு (08) ஆண்களைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின்போது இந்குமதி செய்யப்பட்டவையும் இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறானவையுமான கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் மீது, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டின் (PAL) கொடுப்பானவிலிருந்தும் விதிப்பானவிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுதல் வேண்டும். விலக்களிப்பானது, கீழே (08) ஆம் இலக்க விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட நிபந்தனைக்கமைய, அத்தகைய பண்டங்களின் அனுப்பு பொருட்பெறுநர் கருத்திட்டக் கம்பனியாகவிருக்கும் வரை, கருத்திட்டத்துக்காகக் கருத்திட்டக் கம்பனியினாலான நேரடி இறக்குமதிகளின் மீது அல்லது கருத்திட்டத்தின் நோக்கங்களுக்காக ஓர் ஒப்பந்தக்காரரினாலான அல்லது கீழொட்டப்பந்தக்காரரினாலான இறக்குமதிகளின் மீது ஏற்படுத்தயற்றாலுகாகவும் வேண்டும்.

(4) 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டம்.

கருத்திட்டக் கம்பனி/ஓப்பந்தக்காரர்கள், கருத்திட்டம் தொடர்பாக 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நிர்மாணத்தொழில் உத்தரவாத நிதிய அறவீட்டிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.

(5) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேஷ ஏற்பாடுகள்) சட்டம்

இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு கருத்திட்டம் தொடர்பான இனங்களின் இறக்குமதி, எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின் போது உற்பத்தித் தீர்வைக் கொடுப்பனவிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.

(6) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அடிவிருத்திச் சட்டம்

இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு கருத்திட்டம் தொடர்பான இனங்களின் இறக்குமதி, எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின் போது ஆயவரிக் கொடுப்பனவிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.

(7) நாட்டைக் கட்டியெழுப்புகல் வரி (NBT)

கருத்திட்டக் கம்பனியும், ஓப்பந்தக்காரர்கும், கீழொட்டப்பந்தக்காரர்களும், எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியின் போது நாட்டைக் கட்டியெழுப்புகல் வரியிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும். ஆயினும் மேலும், ஏற்படையற்பாலதான சட்டத்துக்கிணங்கக் கருத்திட்டக் கம்பனிக்கு அல்லது கருத்திட்டக் கம்பனியினால் வாங்குந்தர்களாக வராவுள்ளோருக்கு எவ்வேலையேனும் குத்தகைப்பற்று உரிமைகளின் கைமாற்றுகை அல்லது குத்தகை (NBT) கொடுப்பனவிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.

(8) கருத்திட்டம் தொடர்பான இனங்களின் இறக்குமதி மீதான சங்கத் தீர்வை (சுங்கக் கட்டளைச் சட்டம் - அத்தியாயம் 235)

சுங்கத் தீர்வையிலிருந்தான விலக்கனிப்பானது, கருத்திட்டக் கம்பனியினால் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டதாயினுஞ்சரி, அல்லது ஓப்பந்தக்காரர்களினுராடாக அல்லது ஓப்பந்தக்காரர்களுக்குக் கீழொட்டப்பந்தக்காரர்களினுராடாக வளமளிக்கப்படினுஞ்சரி, கருத்திட்டத்தின் நோக்கங்களுக்காக மட்டுமே அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இனங்கள் தொடர்பாகக் கருத்திட்டத்தை அமுலாக்குகின்ற கருத்திட்டக் கம்பனியின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு மூலதனத்தன்மையைவான கருத்திட்டம் தொடர்பான எல்லா இனங்களுக்கும் கருத்திட்டம் தொடர்பான வேறொலையேனும் இனங்களுக்கும் ஏற்படையற்பாலதாகும். ஆயின் எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியினுள் எதிர்மாறான நிரவிற் குறிப்பிட்ட இனங்கள் தவிர, பண்டங்கள். கருத்திட்டக் கம்பனியின் பெயரில் அனுப்பப்படுதல் வேண்டும். எதிர்மாறான நிரவிலுள்ள இனங்களும், அத்தகைய இனங்கள் ஒன்றில் முழுமையாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படாதவிடத்து அல்லது கருத்திட்டத்தைப்பூர்த்தி செய்வதற்குப் போதிய தரத்திலும், தொகையிலும், நேரங்களிலும் கிடைக்கக்கூடியனவாகவிராதவிடத்து சங்கத் தீர்வையிலிருந்து விலக்கனிக்கப்படும்.

ஆகவே, பொதுவாக கருத்திட்டம் தொடர்பான பண்டங்களை, அத்தகைய பண்டங்களின் அனுப்பு பொருட்பெறுந்தாகக் கருத்திட்டக் கம்பனி பெயர் குறிப்பிடப்பட்டால் மட்டுமே, மேலே ஏற்பாடு செய்யப்பட்டவாறு எட்டு (08) ஆண்டுகளைக் கொண்ட கருத்திட்ட அமுலாக்கற் காலப்பகுதியினுள் கருத்திட்டம் தொடர்பில் ஒர் ஓப்பந்தக்காரர்களுராடாக அல்லது கீழொட்டப்பந்தக்காரர்களுராடாக இறக்குமதி செய்ய முடியும். ஆகையால் அத்தகைய இறக்குமதிகள் வேறொலையேனும் இறக்குமதிகளுடன் சேர்த்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இதன்கண் குறிப்பிடப்பட்ட சலுகைகள் கருத்திட்டக் கம்பனியின் கருத்திட்டம் தொடர்பான பண்டங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியனவாகவிருக்க வேண்டுமென்பதை உறுதப்படுவதற்குக் கருத்திட்டக் கம்பனி தனியாகப் பொறுப்பாதல் வேண்டும் அவ்வாறாயின், எக்காரணத்துக்காகவேனும் இந்திப்பந்தனை மீறப்பட்டிருப்பின், அந்நேரத்தில் நிலவுகின்ற சட்டங்களினதும் ஒழுங்குவிதிகளினதும் கீழ் செலுத்தப்பட்டப்பாலனவான வரிகளும் அரவீடுகளும் கருத்திட்டத்துக்கான கருத்திட்டம் தொடர்பான பண்டங்களின் பாகமாகவமையாத எல்லாப் பண்டங்களுக்கும் ஏற்படையனவாது வேண்டுமென்பதுடன், அத்தகைய வரிகள் உடனடியாகச் செலுத்தப்பட்டப்பாலனவாகவருதலும் வேண்டும். கருத்திட்டக் கம்பனியின் எவ்வேனும் ஊழியரின், ஆலோசகரின் அல்லது வேறொவரினதும் தனிப்பட்ட/சொந்தப் பயன்பாட்டுக்காகச் கருத்திட்டக் கம்பனியினால் இறக்குமதி செய்யப்பட்ட எவ்வேலையேனும் தனிப்பட்ட பொருட்கள். கருத்திட்டம் தொடர்பான பண்டங்களாகக்

கருத்திட்டுக்காலாகாதெனக் குறிப்பிடப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் சீழ் கருத்திட்டக் கம்பனிக்கு வழங்கப்பட்ட விலக்கனிட்டுக்களின்/சலுகைகளின் நோக்கில், வாடிக்கையாளரவருக்கும் அல்லது கருத்திட்டத்துடன் அல்லது கருத்திட்டக் கம்பனியிடன் இணைகின்ற வேறொரோனும் திறக்கவருக்கு, கருத்திட்டம் சம்பந்தமாக அத்தகைய இணைதலின் நோக்கில் அல்லது அதன்விளைவாக எவையேனும் விலக்கனிப்புகள் அல்லது சலுகைகள் வழங்கப்படமாட்டாதென மேலும் சுறிப்பிடப்படுகின்றது.

അട്ടവന്നെ II

- (1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கு, உன்னாட்டரசிறைச் சட்டம்

(1) കൂട്ടാഴ്ചയെപ്പു വരുമാൻ വരി

சொல்லப்பட்ட கருத்திட்டத்திலிருந்தான் செயற்பாடுகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இலாபம் மற்றும் வருமானத்தின் மீது செனா ஹாபர் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்'ன் மீது (CHEC) வருமானவரி விதித்தல் தொடர்பாக 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகள், எட்டு (08) அண்டுகளைக் கொண்ட காலப்பாகுதிக்கு ஏற்படுமையைவாதலாகாது.

எட்டு (08) - ஆண்டுகளைக் கொண்ட சொல்லப்பட்ட வரி விலக்கிடப்படுக் காலப்பகுதி முடிவுற்ற பின்னர், சௌனா ஹாபர் என்றினியேரிங் கம்பனி லிமிடெட்டின் (CHEC) இலாபங்களும் வருமானமும் தொடர்பிலான வருமானவரி, அப்போகூக்கு வலுவிலுள்ள உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளினால் நியதிகளின்படி செலுக்குப்பட்டப்பாலதால் வேண்டும்.

മലിക് സമരവിക്രമ, പാ. ഉ.

அபிவிருத்திச் செயல்நுணுக்கங்கள், மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர்.

2016, ජේත්තෙම්පර් 19.

10- 15